

GOVERNMENT OF PUDUCHERRY
COMMERCIAL TAXES DEPARTMENT

No. 2934/CTD/DC-PA/2011.

Puducherry, the 18th July 2011.

NOTIFICATION OF LOSS OF FORM-C

[Issued under rule 14(15) of the Central Sales Tax
(Pondicherry) Rules, 1967]

It has been brought to the notice of the undersigned by the Commercial Tax Officer, Mahe that M/s. Koroth Padmanaban and Co. (Cement) Private Limited, Palloor, Mahe, had issued two C-Forms, bearing No. PY/CC 109341 for ₹ 21,71,000 and No. PY/CC 109342 for ₹ 33,70,900 to M/s. ACC Limited, Coimbatore and the same has been lost. It is hereby notified for the information of the general public and all authorities concerned that the C-Form, bearing No. PY/CC 109341 and No. PY/CC 109342 are declared invalid and shall not be used for the purpose of rule 14(1) of the Central Sales Tax (Pondicherry) Rules, 1967. Anyone using the abovesaid form will liable for penal action as per law.

K. SRIDHAR,
Deputy Commissioner (C.T.).

புதுச்சேரி அரசு
வணிகவரித் துறை

எண் 2934/CTD/DC-PA/2011.

படிவம் 'எப்' காணாமல் போனது பற்றிய அறிவிக்கை

[மத்திய விற்பனை வரி (புதுவை) விதிகள், 1967, விதி எண்
14-ன் உட்பிரிவு 10(அ)-ன் கீழ் வழங்கப்பட்டது]

புதுச்சேரி வணிகவரித் துறை, வரி விதிப்பு வட்டம்-1 ஐ சார்ந்த வணிகர் திருவாளர்கள் கிரவுன்ஸ் அப்பாரல்ஸ், 100, தரைதளம் 1 மற்றும் 2, ஜவகர்லால் நேரு வீதி, புதுச்சேரி, என்பார் மேற்படி அலுவலகத்திலிருந்து பெற்ற ₹ 23,20,989-க்கான படிவம் - 'எப்' எண் PY/F 229342 (திருவாளர்கள் ப்ளேஸ் அப்பாரல்ஸ், சென்னை, என்பாருக்கு வழங்க இருந்தது) தொலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேற்படி படிவம் - 'எப்' எண் PY/F 229342-ன் மூலம் மத்திய விற்பனை வரிச் சட்டம், 1956 பிரிவு 6-A உட்பிரிவு 1-இன் கீழ் வரிவிலக்கு கோர இயலாது என அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட 'எப்' படிவத்தினை யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள், மீறி பயன்படுத்துபவர்கள் குற்ற நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

புதுச்சேரி, 2011 ஐதாசு கௌஸ் மீ 18 வ.

கி. சிரிதர்,
துணை ஆணையர் (வ.வ.).

GOVERNMENT OF PUDUCHERRY
COMMERCIAL TAXES DEPARTMENT

No. 2934/CTD/DC-PA/2011.

Puducherry, the 18th July 2011.

NOTIFICATION OF LOSS OF FORM-F

(Issued under sub-rule 10(a) of rule 14 of the
Central Sales Tax (Pondicherry) Rules, 1967)

It has been brought to the notice of the undersigned by the Commercial Tax Officer-I that F-Form, bearing No. PY/F 229342 for ₹ 23,20,989 (favouring M/s. Blaze Apparels, Chennai) issued to Thiruvallargal Crowns Apparels, No.100, Ground Floor 1 and 2, Jawaharlal Nehru Street, Puducherry has been lost by them. It is hereby notified for information of the general public and all authorities concerned that the Form-F, bearing No. PY/F 229342 is declared invalid and shall not be used for the purpose of claiming exemption under sub-section (1) of section 6-A of the Central Sales Tax Act, 1956. Anyone using the abovesaid form will liable for penal action as per law.

K. SRIDHAR,
Deputy Commissioner (C.T.).

தாசுர் கலைக் கல்லூரி
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

புதுச்சேரி, தாசுர் கலைக் கல்லூரிக்குச் சொந்தமான பழைய செய்தித்தாள்கள் மற்றும் பழைய புத்தகங்கள் விற்பனைவரி நீங்கலாக வாங்குவதற்கு ஒரு கிலோவிற்குச் சம்மதித்த விலையைக் குறிப்பிட்ட மூடி முத்திரையிடப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

2. தோராயமான அளவு செய்தித்தாள்கள் மற்றும் மாத, வார இதழ்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

ஒரு
தோராயமான கிலோவிற்கான
அளவு விலை

- | | |
|---|----------------|
| (1) பழைய செய்தித்தாள்கள்
(தமிழ்). | 100 கிலோ . . ₹ |
| (2) பழைய செய்தித்தாள்கள்
(ஆங்கிலம்). | 200 கிலோ . . ₹ |
| (3) மாத, வார இதழ்கள்
(தமிழ் மற்றும் ஆங்கிலம்). | 100 கிலோ . . ₹ |

3. அரக்கு முத்திரையிடப்பட்ட உறையில் 'பழைய செய்தித்தாள்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மாத, வார இதழ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி' என்று குறிப்பிட்டு முதல்வர், தாசுர் கலைக் கல்லூரி, இலாசுப்பேட்டை, புதுச்சேரி-8, என்ற முகவரிக்கு வரும் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி காலை 11.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

ஒப்பந்தப்புள்ளிகள் அன்றைய தினமே காலை 11.30 மணிக்கு முதல்வர் அவர்களால், தாகூர் கலைக் கல்லூரி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும்.

4. ஏலத்தில் பங்குபெறும் ஏலதாரர்கள் ₹ 100 (ரூபாய் நூறு மட்டும்) முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்.

5. ஏலத்தில் வெற்றி பெறாத ஏலதாரர்களுக்கு முன்வைப்புத் தொகை ஏலம் முடிந்தவுடன் திருப்பித் தரப்படும்.

6. மேலே குறிப்பிட்ட காலம், தேதிக்குப்பின் வரும் ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

7. யாதொரு காரணமும் கூறாமல் அனைத்து அல்லது ஏதேனும் ஓர் ஒப்பந்தப்புள்ளியை நிராகரிக்க கீழே கையொப்ப மிட்டவருக்கு உரிமை உண்டு.

8. ஏலம் முடிந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஏலம் எடுத்த முழுத்தொகையையும் செலுத்தி அவரது சொந்தப் பொறுப்பில் / செலவில் 24 மணி நேரத்திற்குள் மேற்சொன்ன கட்டடத்திலிருந்து தொகை செலுத்தப்பட்டதற்குண்டான எல்லா செய்தித்தாள்கள் மற்றும் மாத/வார இதழ்களை அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் அவர் கட்டிய முன்வைப்புத் தொகையை இழக்க நேரிடும்.

9. ஏல விற்பனை முடிந்தவுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் தரத்தைப் பற்றியோ அல்லது அளவினைப் பற்றியோ இந்த அலுவலகம் எந்தவிதமான பொறுப்பும் ஏற்காது.

10. விதிமுறைகளுக்கு ஏற்ப விற்பனை வரி உண்டு.

11. ஏலம் எடுக்க விரும்புவோர், ஏலப் பொருட்களை அலுவலக நேரத்தில் கல்லூரி நூலகத்தில் பார்வையிடலாம்.

12. ஏதேனும் உடன்பாடின்படி ஏற்படுமாயின், கல்லூரி முதல்வர் அவர்களின் முடிவே இறுதியானது.

புதுச்சேரி, 2011 ஐரோ கிழை மீ 11வ.

முதல்வர்.

TAGORE ARTS COLLEGE

Puducherry, the 11th July 2011.

TENDER NOTICE

Sealed tenders offering the rate per kilogram excluding sales tax are invited for the sale of old newspapers (English and Tamil) and magazines belonging to the Tagore Arts College, Puducherry

2. The approximate quantity of the newspapers, and magazines are furnished below:

	Approximate quantity	Rate per kilogram
(1) Old Tamil newspapers	100 Kg.	.. ₹
(2) Old English newspapers	200 Kg.	.. ₹
(3) Magazines (English and Tamil)	100 Kg.	.. ₹

3. The sealed tenders should be addressed to the Principal, Tagore Arts College, Puducherry duly superscribing on the envelope as "Tender for the purchase of newspapers and magazines". The sealed tenders will be received by the office up to 11.00 a.m. on 24-8-2011. The tenders will be opened at 11.30 a.m. on the same day by the undersigned.

4. The intending tenderers should deposit an amount of ₹ 100 (Rupees one hundred only) as earnest money deposit.

5. The earnest money deposit of the unsuccessful tenderers will be refunded immediately after the tender is over.

6. Tenders received after the due date and time will be rejected.

7. The undersigned reserves the right to accept or reject any tender without assigning any reason thereof.

8. The successful tenderer should remit the full amount immediately and clear the items within 24 hours at his own risk and cost, failing which he will forfeit his earnest money deposit.

9. No claim on the quantity and quality of the articles will be admitted once the tender is finalised.

10. Sales tax at the rate applicable will be charged.

11. The intending tenderers can inspect the articles during the office hours in the library of this institution.

12. In case of any dispute, the decision of the Principal, Tagore Arts College, Puducherry will be the final.

PRINCIPAL.

புதுச்சேரி அரசு

தலைமைச் செயலகம் (பணியாட்சியம்)

ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

புதுச்சேரி அரசு, தலைமைச் செயலகத்திற்குச் சொந்தமான கீழே குறிப்பிட்டுள்ள பழைய பொருட்களை விற்பதற்கு/அப்புறப்படுத்த, மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு

கிலோவிற்கான

விலை

(1) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் . . ₹

(2) பழைய தமிழ் செய்தித்தாள்கள் . . ₹

(3) பழைய ஆங்கிலம் மற்றும் தமிழ் இதழ்கள். . . ₹

(4) கிழிந்த காகிதங்கள் . . ₹

(5) உடைந்த பொருட்கள் பிளாஸ்டிக் . . ₹

மற்றும் உலோகம்

(ஒரு தொகுதிக்கான விலை)

2. அரக்கு மூடி முத்திரையிட்ட உறையில் “பழைய செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் உபயோகமற்ற காகிதங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி” என்று குறிப்பிட்டு, அரசு துணைச் செயலர் (பணியாட்சியம்), தலைமைச் செயலகம், புதுச்சேரி, என்ற முகவரிக்கு வரும் 28-7-2011 அன்று காலை 11.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பிப் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் அன்றைய தினமே மாலை 4.00 மணிக்கு மேற்சொன்ன அதிகாரியின் அலுவலகத்தில் வந்திருக்கும் ஒப்பந்ததாரர்களின் முன்னிலையில் பிரிக்கப்படும்.

3. ஒப்பந்த விற்பனையில் பங்குபெறும் ஒப்பந்ததாரர்கள் ₹ 500 (ரூபாய் ஐந்துநூறு மட்டும்) முன்வைப்புத் தொகையாக செலுத்தவேண்டும்.

4. வெற்றி பெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத் தொகை ஒப்பந்த விற்பனை முடிந்த உடன் திருப்பித் தரப்படும்.

5. மேலே குறிப்பிட்ட நேரத்திற்கும், தேதிக்கும் பின்வரும் ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

6. யாதொரு காரணமும் குறிப்பிடாமல் அனைத்து அல்லது எந்தவொரு ஒப்பந்தப்புள்ளியையும் நிராகரிக்க கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு முழு உரிமை உண்டு.

7. ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர், அழைக்கப்படும்போது விற்பனை பொருளின் முழுத்தொகையையும் செலுத்திவிட்டு அவரது சொந்தப் பொறுப்பில்/செலவில் 24 மணி நேரத்திற்குள் மேற்சொன்ன அலுவலகத்தை விட்டு மேற்படி பழைய பொருட்களை அப்புறப்படுத்திவிட வேண்டும். தவறினால், அவர் செலுத்திய முன்வைப்புத் தொகையை இழக்க நேரிடும்.

8. ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் தரத்தைப் பற்றியோ அல்லது அளவினைப் பற்றியோ, இந்த அலுவலகம் எந்தவிதப் பொறுப்பும் ஏற்காது.

9. ஏதேனும் உடன்பாடின்றி ஏற்படுமாயின் தலைமைச் செயலக அரசு துணைச் செயலர் (பணியாட்சியம்) அவர்களின் முடிவே இறுதியானது.

10. ஒவ்வொரு பொருளுக்கும் விலை தனித்தனியே குறிப்பிடப்பட வேண்டும்.

11. தற்போதைய விதிமுறைகளின்படி உடைந்த பொருட்களுக்கு விற்பனை வரி பெறப்படும்.

புதுச்சேரி, 2011 *வர்பு* சூலை மீ 20 உ.

S. சந்திரசேகரன்,

துணைச்செயலர் (பணியாட்சியம்).

GOVERNMENT OF PUDUCHERRY
CHIEF SECRETARIAT (ESTABLISHMENT)

Puducherry, the 20th July 2011.

TENDER- CUM-AUCTION NOTICE

Sealed tenders offering the rate per kilogram are invited (for sale/clearing) from the local bidders for the following old items belonging to the Chief Secretariat, Puducherry.

Rate per
kilogram

- | | |
|--|------|
| 1. Old English newspapers | .. ₹ |
| 2. Old Tamil newspapers | .. ₹ |
| 3. Old English/Tamil magazines | .. ₹ |
| 4. Waste papers | .. ₹ |
| 5. Scrap materials
(Plastic and metal) (1 lot.) | .. ₹ |

2. The sealed tenders should be addressed to the Deputy Secretary to Government (Establishment), Chief Secretariat, Puducherry, duly superscribing on the envelope “Tender for purchase of old newspapers, magazines, waste papers and scrap materials (Plastic and metal)” and to reach the undersigned, on or before 11.00 a.m. on 28-7-2011. The tenders will be opened at 4.00 p.m. on the same day, in the presence of the tenderers present, in the Office of the Deputy Secretary to Government (Establishment) Chief Secretariat, Puducherry.

3. The intending tenderers should deposit an amount of ₹ 500 (Rupees five hundred only) as earnest money deposit.

4. The earnest money deposit of the unsuccessful tenderers will be refunded immediately soon after the tender is over.

5. Tender(s) received after the due date and time will be rejected.

6. The undersigned reserves the right to accept or reject any tender without assigning any reason thereof.

7. The successful tenderer should pay the full amount immediately as and when call made and clear the old items within 24 hours at his own risk and cost, failing which the earnest money deposit will be forfeited.

8. No claim on the quantity and quality of the articles will be admitted once the tender is finalised.

9. In case of any dispute, the decision of the undersigned will be the final.

10. The rate for each item should be quoted separately.

11. Sales tax/CST will be collected for the newspapers, magazines and scrap materials as per the prevailing rules.

S. CHANDRASEKARAN,
Deputy Secretary to Government
(Establishment).